

Intellect/SEC/2023-24

July 05, 2023

Scrip Symbol:

1. National Stock Exchange of India Limited Exchange Plaza, 5th Floor, Plot No. C/1, G Block, Bandra Kurla Complex,

INTELLECT

Bandra (E), Mumbai - 400 051.

2. BSE Limited

Scrip Code:

1st Floor, New Trade Ring, Rotunda Building, PJ Towers,

538835

Dalal Street, Fort, Mumbai - 400 001.

Dear Sir/Madam,

Sub: Compliance under Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

Pursuant to Regulations 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed Newspaper publications made on 05th July, 2023 in Newspaper viz. - "Business line" - English and "Dinamani" - Tamil for the Notice to the Shareholders for the 12th Annual General Meeting of the Company which is scheduled to be held on 28th July, 2023.

We request you to take this on record and to treat the same as compliance with the applicable provisions of the Listing Regulations.

Thanking You,

For Intellect Design Arena Limited,

V V Naresh

Company Secretary and Compliance Officer

Enclosed: as above

Intellect Design Arena Limited



INTELLECT DESIGN ARENA LIMITED

(CIN: L72900TN2011PLC080183)

Registered Office: No.244, Anna Salai, Thousand Lights, Chennai - 600 006. Corporate Office: Plot No.3/G-3, SIPCOT IT Park, Siruseri, Chennai - 600 130. Email: shareholder.query@intellectdesign.com, company.secretary@intellectdesign.com
Website: www.intellectdesign.com Phone: 044-6700 8000 Fax: 044-6700 8874

Notice for 12th Annual General Meeting of Intellect Design Arena Limited

Notice is hereby given that the 12th Annual General Meeting of the Company ("AGM") of Intellect Design Arena Ltd ("the Company") will be held on Friday, July 28, 2023 at 11.00 AM (IST) through Video-Conferencing ("VC facility") or other Audio Visual means ("OAVM") in accordance with various MCA and SEBI circulars. In compliance with MCA circulars and SEBI circular SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated 05th January 2023, electronic

copies of Notice of the AGM, procedure and instructions for e-voting and Annual Report for the said meeting has been already sent to all those Members whose mail IDs are registered with the Company/RTA/Depositories. The Notice of the 12h AGM and Annual Report for the FY 2022-23 are also available on the website of the Company viz. https://www.intellectdesign.com/investor-relations, on the website of the Stock Exchanges www.bseindla.com, www.nseindia.com and website of Depository viz. https://www.evoting.nsdl.com/

Further, pursuant to Section 91 of Companies Act, 2013 and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 the Registrar of Members and Share Transfer Books shall remain closed from Saturday July 22, 2023 to Friday July 28, 2023 (both days inclusive).

The Board of Directors in their meeting held on May 11, 2023 have recommended a final dividend of Rs. 2.50/- per Equity Share of Face Value of Rs. 5/-. The record date for the purpose of final dividend for FY 22-23 is July 21, 2023. The Final divided if approved by the Members, will be paid within 30 days from the conclusion of the AGM. In the event the Company is unable to pay dividend to any Members directly in their bank accounts through Electronic Clearing Services or any other means, due to non-registration of the Electronic Bank Mandate, the Company shall dispatch the dividend warrant/ Bankers' cheque/ Demand Draft to such Members.

Pursuant to the Finance Act 2020, dividend income is taxable in the hands of shareholders w.e.f. April 01, 2020 and the company is required to deduct tax at source (TDS) at the time of making the payment of final dividend to the members at the prescribed rate However, no tax shall be deducted on the dividend payable to resident individual shareholders if the total dividend to be

received by them during the financial year 2023-24 does not exceed Rs. 5,000/- and also in cases where shareholders provide

Form 15G/Form 15H (applicable to individuals aged 60 years or more) subject to conditions specified in the Income Tax Act, 1961. Form 15G/ 15H can be downloaded from the web link https://linvestors.cameoindia.com to avail the benefit and email to investor@cameoindia.com by 11:59 p.m. IST on or before July 21, 2023. There is also provision to upload the Form 15G/15H in the web link viz., https://investors.cameoindia.com provided by the Company's Registrar and Share transfer agent viz., M/s Cameo Corporate Services Limited. Shareholders are requested to note that in case their PAN is not registered,

or having invalid PAN or Specified Person as defined under Section 206AB of the Income Tax Act ("the Act"), the tax will be deducted at a higher rate prescribed under Section 206AA or 206AB of the Act, as applicable. For Non-resident shareholders, taxes are required to be withheld in accordance with the provisions of Section 195 and other applicable sections of the Income Tax Act, 1961, at the rates in force. The withholding tax shall be at the rate of 20% (plus applicable surcharge and cess) or as notified by the Government of India on the amount of dividend payable.

Non- resident shareholders can avail beneficial rates under tax treaty between India and their country of residence, subject to providing necessary documents i.e. No Permanent Establishment and Beneficial Ownership Declaration, Tax Residency Certificate, Form 10F, any other documents which may be required to avail the tax treaty benefits, by sending an email to investor@cameoindia.com. The aforesaid declarations and documents should be submitted by the shareholders by 11:59 P.M. IST on or before July 21, 2023.

The company is providing the facility to its members to exercise right to vote on the businesses as set forth in the notice of the 12th AGM by electronic means through both remote e-voting and e-voting at the AGM. All members are informed that:

1) The instructions for participating through VC and the process of e-voting, including the manner in which members holding shares in physical form or who have not registered their e-mail addresses can cast their vote through e-voting, are provided as part of the notice of the 12th AGM.

Members holding shares either in physical form or in dematerialized form as on Friday, July 21, 2023 i.e. cut-off date, may cast their vote electronically. The e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Those Members, who will be present in the AGM through VC/OAVM facility and have not cast their vote on the Resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting systems during the AGM

The remote e-voting shall commence from 9.00 A.M (IST) on Tuesday, July 25, 2023 and concludes on Thursday at 5.00 P.M (IST) on July 27, 2023, and once the vote on a resolution is cast by the members, the same shall not be allowed to change.

The members who have already cast their votes by remote e-voting can participate in the proceedings of the 12th AGM but are not entitled to vote during the AGM. The detailed instruction for participating through VC/OAVM is provided in the notice of the 12th AGM.

Members who have not registered their e-mail address are requested to register the same in respect of shares held in electronic form with the Depository Participant(s) and in respect of shares held in physical form by writing to the Company's RTA, Cameo Corporate Services Limited, "Subramanian Building" No.1, Club House Road, Chennai- 600002.

6) For queries regarding e- voting:

a) Non -individual Members holding shares in demat mode and Members holding securities in physical mode may contact Cameo Corporate Services Limited at No. 044 4002 0700 or write to them at cameo@cameoindia.com;

 b) Individual Members holding shares through NSDL may contact NSDL helpdesk by writing to evoting@nsdl.co.in or call at 022-48867000 and 022-24997000; c) Individual Members holding shares through CDSL may contact CDSL helpdesk by writing to

helpdesk.evoting@cdslindia.com or calling the toll free no.: 1800 22 55 33;

d) Members, who are voting through the facilities provided by their Depository Participants, may contact their respective Depository Participants on their helpline/contact details.

7) Members who would like to express their views/ask questions as a speaker at the Meeting may pre-register themselves by sending a request from their registered e-mail address mentioning their names, DP ID and Client ID/ folio number, by sending a request from their registered e-mail address mentioning their names, DP ID and Client ID/ folio number, py sending a request from their registered e-mail addition or company.secretary@intellectdesign.com from July 17, 2023 (09:00 a.m. IST) to July 27, 2023 (05:00 p.m. IST). Only those Members which have pre-registered themselves as 2023 (U9:00 a.m. IST) to July 27, 2023 (U9:00 Julii 1817). Only during the AGM. The Company reserves the right to restrict a speaker will be allowed to express their views/ask questions during the AGM. the number of speakers depending on the availability of time for the AGM.

For any query/clarification or assistance required with respect to the Annual Report for the Financial Year 2022-23 write to company.secretary@intellectdesign.com may General Meeting, Members the Annual naresh.vv@intellectdesign.com

By Order of the Board for Intellect Design Arena Limited Sd/-

V V Naresh

Company Secretary & Compliance Officer

place : Chennai : July 04, 2023 Date



பாவது, ஏங்களது பெயர் சேர்க்கப் என்பது சுற்பகடத்த

ntellect இன்டெலக்ட் டிசைன் அரினா **லி**மிடெட்

(CIN: L72900TN2011PLC080183)

பதிவு அலுவலகம் : எண்.244, அன்னோ சாலை, சென்னை 600 006. தலைமை அலுவலகம் : ப்ளாட் என்.3/G-3, சிப்சாட் IT பார்க், சிறுசேரி, சென்னை 600 130. மின்னஞ்சல் : shareholder.query@intellectdesign.com, company.secretary@intellectdesign.com இணையதளம் : www.intellectdesign.com தொலைபேசி : 044-6700 8000 ஃபேக்ஸ் : 044-6700 8874

இன்டெலக்ட் டிசைன் அரினா லிமிடெட் நிறுவனத்தின் 12-ஆவது வருடாந்திர பொதுக் கூட்டம் பற்றிய அறிவிப்பு

ங்கு முல அடுவிக்கப்படுவது என்னவெள்றால் நிறுவனத்தின் <mark>(நிறுவனப்</mark>) 12 ஆவது வருடாந்திர போதுக் கட்ட*பானது (AGM), நிறுவனங்கள்* விவகாரத் நூற அடைச்சூத்தின் மற்றும் செயி அமையின் பல்வேறு கற்றுக்கைகளின் படி, கணேளலி (VC facility) அம்மது பிற ஒலி ஒளி ஊற்றனர்கள் (OVAM) சமியாக, ஜூலை 28, 2023 வெள்ளிக்கிழமை அன்று இந்திய நேர்ப்படி முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறும்,

றுவளங்கள் விவகளுத்துறை அமைச்சுகத்தின் சுற்றறிக்கைகளுக்கு இணங்கவும் மற்றும் SEBI ஜனவரி 05, 2023 தேறிவட்ட சுற்றறிக்கை SEBUHO/CFD POD-2/P/CIR/2023/4 . க்கு இணங்கவும் வருடாந்திர பொதுக் கூட்டம் குறித்த அறிவிப்பின் மின்னனு நகல்கள், மின்னனு கூட முறை (மிறிகள் உடனும் குறிப்பிட்ட கூட்டத்திற்கான ஒருப்கிணைந்த வருடாந்திர அறிக்கையுடனும் கூடியதாக நிறுவனம் IRTM டொசிட்டரிகள் உடன் கூட்கள் இமெயில் முகவரிகளைப் பதிவு வெய்து கொண்டுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2 ஆவது வருடாந்திர பொற்கு கூட்டம் பற்றிய அறிவிட்ட 2022-23 நிதி ஆண்டுக்கான ஒருங்கிகணந்த வருடாந்திர அறிக்ககூடன் நிறுகணந்தின் https://www.intellectdesign.com/investor-relations, இணையதாந்தில் உள்ளது. மேலும் அவற்றை பங்கு சந்தைகளின் இணையதாங்கள் www.bseindia.com, www.nseindia.com ல் மற்றும் டொசிட்டரியின் இணையதாம் https://www.evoting.nsd/.com/ ல் காணவர்.

வேலும், நிறவளங்கள் சட்டம் 2013-ன் பிரிவு 91 க்கு இணங்கவம் செரி (பட்டியலிடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிப்படுத்தல் தேலவகள்) நேற்முறைகள் 2015-ன் நெற்முறை 42க்கு இணங்கவும் உறப்பினர்கள் பதிவேடும் பங்கு மாற்ற புத்தகங்களும் ஐல்லை 22, 2023 சனிக்கிழமை யிலிருந்து ஐல்லை 28, 2023 மெள்ளிக்கிழமை வண (இரு நாட்களும் உறப்பினர்கள் பதிவேடும் பங்கு மாற்ற புத்தகங்களும் ஐல்லை 22, 2023 சனிக்கிழமை யிலிருந்து ஐல்லை 28, 2023 மென்னர்கள் டூரும். மே. 11, 2023

வெள்ளிக்குமை வரை (இரு நாட்களும் உள்ளிட்டதாக) மூடப்பட்டு இருக்கும். இயக்குநர்கள் குடி, மே 11, 2023 அன்ற நடைபெற்ற தங்கள் கூட்டத்தில் இறுதி ஈவு தொகையாக ரு. 5)- முக மதிப்பு உடைய எமகீதப் மங்கு ஒன்றுக்கு இந்தி ஈவத் தொகை, உறுப்பினங்களின் அங்கோரம் பெறம் படசத்தில், வருடாந்திர பொதுக் கூட்டம் முடிந்த 30 நாட்களுக்குள் வரங்கப்பும். மின்னனு வந்தி கூட்டாம் என்பதில் மதிவு செய்யாம் இருந்தால் மின்னனு செறுத்தல் சேவை என்ற எமக்டாளிக் கிளியரில் என்றே அவர்கள் வங்கி கணக்கில் நிறுமன் செறுத்த முடியாத திலையில், நிறுமன்மானது. அப்புட்டி உறுப்பினர்களுக்கு கூடித் செலக வாரண்ட் / வங்கியாளர் காளேலை (டியாண்ட் டிராய்ட் அனுப்பி வைக்கும். கிகி கட்டம் 2020க்கு தெனங்க, வாரம் 01, 2020 கிளக்க பண்களைக்கின் வளம் வலக் கொகை வளவுணம் வரிப்பிலக்கிகின், உட்பட்டத் ஆகும். அதனால்,

நிதி கட்டம் 2020க்கு இணங்க, ஏப்ரல் 01, 2020 லிருந்து பங்குதார்களின் வசம் ஈவத் தொகை வருமானம் வரிப்பிடித்தத்திற்கு உட்டட்டது ஆகும். ஆனால், நிறுவனமானது, உறுப்பினர்களுக்கு இறுதி ஈவுத் தொகையை வழல்கும் தருணத்தில் நிர்ணமிக்கப்பட்ட மீதத்தில் வரிப்பிடித்தும் பிடிக்க வேண்டியரு அக்கியர். இருப்பினும், 2023-24 நிதி ஆண்டில், இங்கு வசிக்கும் தனிப்பட்ட பங்குதார்கள் பெற வேண்டிய பொத்த ஈவு தொகை, கு. 5,000/-க்கு மிகாமல் இருக்கும் இருப்பதும். பச்சுச் நன ஆன்டில், இங்கு வசிக்கும் தனிப்பட்ட பங்குதார்கள் வேற வேண்டிய வோத்த ஈவு தொகை, கு. நப்படுக்கு மகாமல ஐருவனு நிலையிலும் வருள்ள வரி சட்டம் 1961-ல் கண்டுள்ள நியந்தனைகளுக்கு உட்பட்டு பங்குதார்கள் படிவம் 15G /படிவம் 15H தரும் நிலையிலும் (அதாகத் 50 வடித் ஆண்டு அதற்கு மேற்பட்ட வயது உள்ள தனிப்பட்டவர்களுக்கு) வரி பிடித்தம் செய்யப்படாட்டாது. படிவம் 15G /15H இணைப் இணைப் https://investors.cameoindia.com விருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பண்ணி பரிவதார் முன் இருக்கும் (2023 அன்று இந்திய நேர்படி 15 வடைசிக்கள் investor® அனைவர்கள் கண்டுக்கும் செய்து கொள்ளலாம். இந்த பண்ணி பரிவதார்கள் அது அதன் அதற்கு இருக்கும் ntps://nivestors.cameoindia.com வருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவாம். இந்த பயணை பெறவதற்கு ஐல்லை 21, 2023 அனறு இந்துய தொடப்பு 11.59 மணிக்குள் investor@cameoindia.com க்கு இமெயில் அனுப்ப வேண்டும். நிறுமனத்தின் பதிமாளி மற்றும் மிக்கு மாற்ற முகள் ஆன பெசன்ற. கேமியோ கார்ப்பட்டுள்ளது. பங்குதாளிகள் கவனத்திற்கு : தங்கள் PAN எண் பதிவு செய்யப்படால் இருந்தால் அல்லது செல்லும் ஆனரு PAN வைத்திருந்தால் அல்லது வருமான வரி சட்டம் (சட்டம்)-ன் பிரிவு 206AB- ன் கீழ், "குறிப்பட்ட நம்" எண்குரக வரையறுக்கப்பட்டிருந்தால், பொருந்தத்தக்க வகையில், கட்டத்தின் பிரிவு 206AA அல்லது 206AB ன் கீழ், உயாந்த விதத்தில் வரி பிதத்தும் செய்யப்படும். கெங்க வசிக்காக பங்ககளார்களைப் கொளக்க வண வருமான வரி கட்டம் பண்டில் கொகங்கின் பிரிவத்தின் கடாகளின் படி மற்றும் பிரிவு 195

டேத்துவ பாளு 2007A அவது 200AD ன கழ, உயாந்த வத்ததுல் வரி படித்தம் சையப்படும். இங்கு வசிக்காத பங்குதாரர்களைப் பொறுத்த வரை, வருமன வரி சட்டம் 1961—ன் மற்றும் பிற பொருந்துகிற பிரிவுகளின் கூறுகளின் படி மற்றும் பிரிவு 195 கூறுகளின் படியும் நடைமுறையில் உள்ள வீதங்களில் வரிகள் பிடிக்காமல் நிறுத்தி வைத்துக் கொள்ளபடும். செலுத்தப்பட வெண்டிய அரசாங்கத்தால் அறிவறுத்தி உள்ளபடி, 20% வீதத்தில் (+ பொருந்தும் மேல்வரி மற்றும் சென்) இருக்கும்.

படிகள்கு முழுத்தாப்பும் வாள்ளது இந்திய அரசாங்கத்தால் அறிவறுத்தி உள்ளபு, 20% வீதத்தில் (+ போருந்தும் மேல்வரி மற்றும் செர்ற இருக்கும். இங்கு வசிக்காத பங்குதாரர்கள், பின்வரும் அம்சங்களை investor@cameoindia.com க்கு இ-பெயில் மூலம் சும்பிப்பதன் பேரில், இத்தியா மற்றம் அவர்களது நாட்டுக்கும் இடையேயான வரி சார்ந்த ஒப்பந்தத்தின் கீழ், நன்மை உள்ள வீதங்களைப் பெறலாம் - அவையாவன - நாந்தர ஸ்தாயணம் மற்றம் யான்தரும் சொந்தயானவை இல்லை என்கிற பிரமானம், வரி வசிப்பி. சான்றிதழ், படிவம் 10 F மற்றம் வரி ஒப்பத் பயன்களை பெறுவதற்கு ஐல்லை 21, 2023 அன்ற இந்திய நோப்படி 11.59 மணிக்குள் இவயில் அனுப் வேண்டும். 12 ஆவது வருடாந்திர போதுக் கூட்டம் மற்றிய அறிவியில் கண்டுள்ள அலுவல்கள் மற்றி தங்கள் வாக்குகளை தொலைதார இசிவாட்டில் மூலம் மற்றும் வருடாந்திர போதுக் கூட்டத்தில் இசிவோட்டில் மூலம் உறுப்பினர்கள் தங்கள் வாக்குரிமையை சேலுத்த நிறுவணம் ஏற்பாடு செய்துக்ளது.

அனைத்து உறுப்பினர்களும் கவனத்தில் கொள்ளவும்

இ-வோட்டிங் ல் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்பதற்கான விதிகளும் பிசிகல் வடிவத்தில் தங்கள் பங்குகளை வைத்துள்ள உறுபினர்கள். தங்கள் இ-வெயில் முகவரிகளை பதிவு செய்து கொள்ளாதவர்கள் இ-வோட்டிங்-ல் தங்கள் வாக்குகளை எவ்வாறு செலுத்த வேண்டும் என்கிற தஉவங்களும் 12 ஆவது வருடாந்திர பொதுக் கூட்டம் மற்றிய அறிவிப்பின் ஒரு மகுதியாக கொடுக்கப்பட்டுள்ளன.

கெடுத் தேதியான ஜூலை 21, 2023 தேதி வரை தல்கள் பங்குகளை பிசிகல் வடிவத்தில் அல்லது டீயெடிரியலைகடு (dematerialized) வடிவத்தில் வைத்துள்ள உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை மின்னணு ரீதியாக செலுத்த முடியும். அதன் பின்னர், வாக்கு ஏற்பதை இ-வோட்டிங் பாட்பூகில் NSDL நிறுத்தி விடும். வருடாந்திர பொதுக் கூட்டத்தில் காணேனி / பிற ஒலி ஒளி சாதனங்கள் மூலம் வருகை தூ உள்ள உறுப்பினர்கள் தொலைதூர இ-வோட்டிங் மூலம் தீர்மானங்கள் குறித்து தங்கள் வாக்குகளை பதிவு செய்யாத பட்சத்தில், அவர்கள் வாக்கு அளிப்பது தடுத்து வைக்கப்படாத நிலையில், அவர்களுக்கு வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இ-வோட்டிங் சாதனங்கள் மூலம் வாக்கு அளிக்க தகுதி உண்டு.

தொலைதார இட்டோட்டிய் என்பது ஜூலை 25, 2023 செவ்வாய்க்கிழமை அன்று இந்திய நேர்ப்புக காலை 9.00 மணிக்கு தொடங்கும்: ஜூலை 27, 2023 வியாருக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு முடிவடையும். உறுப்பினர்கள், தீர்மானம் மீது வாக்கு அளித்த பின்னர், இதனை மாற்றிக் கொள்ள அனுமதி கிடையாது.

ங்காள அனுமத் கடையாது.

4. இட்கோட்டில் வழிமுறையில் ஏற்கனவே தங்கள் வாக்குகளை செலுத்தி விட்ட உறுப்பினர்கள் 12 ஆவது வருடாந்திர பொதுக் கட்ட செயல்களில் பங்கேற்க முடியும்; ஆனால் அவர்கள், வருடாந்திர பொதுக் கட்டத்தில் வாக்கு அளிக்க முடியாது. காணெலி பிற ஒலி ஒளி எருகாங்கள் வாயிலாக பங்கேற்கு பற்றிய விரிவான விதிகள் 12 ஆவது வருடாந்திர பொதுக் கட்ட அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன.

5. இது வரை தங்கள் இடமெயில் முகவரிகளை பதிவு செய்து சொள்ளாத உறுப்பினர்கள், அவர்கள் தங்களது பங்குகளை பின்னணு வடிவத்தில் கைத்துள்ள உறுப்பினர்கள், நிறுவனத்தின் கைத்திருந்தால் டொசிட்டரிகள்) உடன் அதனை பதிவ செய்து சொள்ள வேண்டும். பிசிகல் வடிவத்தில் கைத்துள்ள உறுப்பினர்கள், நிறுவனத்தின் வதிவாளர் மற்றும் பங்கு மாற்ற முகவர் கேமியோ கார்ப்பரேட் எவிலைல் வியிடெட் "கப்புமணியன் கட்டிடம்" நே.ர், கினப் ஹவல் சாலை, சென்னன - 600 002 க்கு கடிதம் எழுதி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

6. இ–வோட்டிங் தொடர்பான விசாரணைகளுக்கு :

ங் தொடர்பான விசாரணைகளுக்கு : முறையில் பங்குகளை வைத்திருக்கும் இங்கு வசிக்காத தனிப்பட உறப்பினர்களும் காப்றுதிகளை டுசக்யூரிட்டிகள்) வைத்திருக்கும் நேராக்குரம், தொடர்பு தொள்ளவும் : கேமியோ கார்ப்பிரட் சர்வீஸ்ஸ் வீம்டெட் - 044-4002 0700 அல்லது அவர்களுக்கு எழுதவும் : உறுப்பினர்களும் தொடர்பு கொள்ளவும் : cameo@cameoindia.com

வைக்கிருக்கும் தனிப்பட்ட நபர்கள் NSDL ஹெல்ப் டெஸ்க் e-voting@nsdl.co.in க்கு எழுதி அறிபலாம் அல்லது அ) NSDL மூலம் தங்கள் பங்குகளை வைத்திருக்கும் தனிப்பட்ட நடர் அழையுங்கள் டோல் ஃப்ரீ எண். 022-48867000 (அ) 022-24997000

இ CDSL மூலம் தங்கள் பங்குகளை வைத்திருக்கும் தனிபட்ட நூர்கள் CDSL ஹெல்ப் டெஸ்க் helpdesk. e-voting@cdslindia.com க்கு எழுதி அறியவாம் அல்லது அழையங்கள் : 1800 22 55 33 சு) தங்கள் டோசிட்டரி பங்கேற்பாள்கள் செய்துள்ள வசதிகள் மூலம் வாக்கு அளிக்கும் உறு**பினர்கள், சும்**ந்தப்பட்ட டொசிட்டரி பங்கேற்பாளவர அவர்களின் ஹெல்ப் வைன் / தொடர்பு விவரங்கள் மூலம் தொடர்பு கொள்ளவும்.

அவர்களின் ஹெல்ப் லலன் / தொ.ப்பு விவரங்கள் மூலம் தொ.ப்பு கொள்ளவும்.
கூட்டத்தில் ஒரு பேச்சாளர் ஆக, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் / கேள்வி கேட்க விரும்பும் உறுப்பினர்கள், அதற்காக, ஜூலவ 17, 2023 இந்திய நேரப்புடி மாலை 9.00 மணி முதல் ஐயிலை 25, 2023 இந்திய நேரப்படி மாலை 9.00 மணி முதல் ஐயிலை 25, 2023 இந்திய நேரப்படி மாலை 9.00 மணி முதல் ஐயிலை 25, 2023 இந்திய நேரப்படி மாலை 9.00 மணி முதல் ஐயிலை 25, 2023 இந்திய நேரப்படி மாலை 9.00 மணி முதல் இரும்பில் இரும்பில் அரும்பில் கண்டி ஆகியமற்றை குறிப்பிட்டு வரக்கின் பெயர்கள், DP ID, & கிலையான் நடி & கேராவியோ என், PAN & மொலைல் எண். ஆகியமற்றை குறிப்பிட்டு வரக்கு இடிவில் அனுப்பி தங்களை முன்பதிவு கொள்ள கோல்கிய அனுப்பி தங்களை முன்பதிவு கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு தங்களை முன்பதிவு செய்து கொள்ள உறப்பினர்கள் மட்டுமே வருடாந்தி பேருக் கூட்டத்தில் ஒரு பேச்சானர் ஆக தங்கள் கருத்தை தெரிவிக்க / கேள்வி எழுப்ப அனுமதிக்கப்படுவார்கள்.

ஆக தங்கள் கருத்தை தெரிவிக்க / கேள்னி நடிய அணுமுகைக்கை தொடர்பாக அல்லது வருடாந்தி போதுக் கூட்டம் தொடர்பாக, ரித்தும் விசாரணை / 2022-23 நிதி ஆண்டுக்கான ஒருங்கினைந்த உறுப்பினர்கள் பின்வரும் இமெயில் முகவரிகளுக்கு எழுதி ஆண்ட் முகவரிகளுக்கு எழுதி அனுப்ப உறுப்பினர்கள் company.secretary@intellectdesign.com (அ) naresh.vv@intellectdesign.com

இயக்குநர் குழுவின் ஆணைப்படி இன்டெலக்ட் டிசைன் அரினா லிமிடெட் V.V. <u>15</u>CT 03 நிறுவன் செயலாளர் & இணக்க அதிகாரி

இடம் : சென்னை

தேதி : ஜூவை 04, 2023

DINAMANI- CHENNA - 05/07/23 - PACIEND 5